

صِفَاتُ الْإِنْفِعَالَاتِ

Les adjectifs des émotions

الجزء الأول : بناء الجملة

Première partie : la syntaxe

طِفْلٌ هَادِيٌّ

Un enfant est calme.

أَطْفَالُونَ هَادِيُونَ

Des enfants sont calmes.

الْبِنْتُ مُبْتَهَجَةٌ

La fille est ravie.

الْبَنَاتُ مُبْتَهَجَاتٌ

Les filles sont ravies.

دَخَلَ طِفْلٌ مَسْرُورٌ الْفَصْلَ

Un enfant heureux est entré dans la classe.

دَخَلَ أَطْفَالٌ مَسْرُورُونَ الْفَصْلَ

Des enfants heureux sont entrés dans la classe.

دَخَلَتِ الْبِنْتُ الْعَصِيَّةُ الْفَصْلَ

La fille nerveuse est entrée dans la classe.

دَخَلَتِ الْبَنَاتُ الْعَصِيَّاتُ الْفَصْلَ

Les filles nerveuses sont entrées dans la classe.

الجزء الثاني : الصفة

Deuxième partie : l'adjectif

تَكْمِلَة

Suite

* سَعْدَاءُ

contents

سَعِيدٌ

content

سَعِيدَاتٌ

contentes

سَعِيدَةٌ

contente

* Ne prend pas de تنوين

مَسْرُورُونَ

joyeux

مَسْرُورٌ

joyeux

مَسْرُورَاتٌ

joyeuses

مَسْرُورَةٌ

Joyeuse

مُبْتَهَجُونَ

ravis

مُبْتَهَجٌ

ravi

مُبْتَهَجَاتٌ

ravies

مُبْتَهَجَةٌ

ravie

مَرِحُونَ

folâtres

مَرِحٌ

folâtre

مَرِحَاتٌ

folâtres

مَرِحَةٌ

folâtre

فَرِحُونَ

enchantés

فَرِحَ

enchanté

فَرِحَاتٌ

enchantées

فَرِحَتْ

enchantée

آسِفُونَ

désolés

آسِفٌ

désolé

آسِفَاتُ

désolées

آسِفَةٌ

désolée

مُكَدَّرُونَ

chagrinés

مُكَدَّرٌ

chagriné

مُكَدَّرَاتٌ

chagrénées

مُكَدَّرَةٌ

chagrinée

* حُسْرَاءُ

déçus

حَسِيرٌ

déçu

حَسِيرَاتٌ

déçues

حَسِيرَةٌ

déçue

* Ne prend pas de تنوين

مُتَقَرِّزُونَ

dégoûtés

مُتَقَرِّزٌ

dégoûté

مُتَقَرِّزَاتٌ

dégoûtées

مُتَقَرِّزَةٌ

dégoûtée

* تُعَسَاءُ

تَعِيسُ

malheureux malheureux

تَعِيسَاتُ

تَعِيسَةٌ

malheureuses malheureuse

* Ne prend pas de تنوين

مُسْتَأُونَ

mécontents

مُسْتَأٌ

mécontent

مُسْتَأَاتٌ

mécontentes

مُسْتَأَةٌ

mécontente

عَابِسُونَ

boudeurs

عَابِسٌ

boudeur

عَابِسَاتٌ

boudeuses

عَابِسَةٌ

boudeuse

مُنْزَعِجُونَ

contrariés

مُنْزَعِجٌ

contrarié

مُنْزَعِجَاتٌ

contrariées

مُنْزَعِجَةٌ

contrariée

مَجْرُوحُونَ

blessés

مَجْرُوحٌ

blessé

مَجْرُوحَاتٌ

blessées

مَجْرُوحَةٌ

blessée

مُغْتَاظُونَ

fâchés

مُغْتَاظٌ

fâché

مُغْتَاظَاتٌ

fâchées

مُغْتَاظَةٌ

fâchée

عَصِيُون

nerveux

عَصِي

nerveux

عَصِيَّاتُ

nerveuses

عَصِيَّةٌ

nerveuse

مُتَحَمِّسُونَ مُتَحَمِّسٌ

excités

excité

مُتَحَمِّسَاتٌ مُتَحَمِّسَةٌ

excitées

excitée

ثَائِرُونَ

enragés

ثَائِرٌ

enragé

ثَائِرَاتٌ

enragées

ثَائِرَةٌ

enragée

غَاضِبُونَ

en colère

غَاضِبٌ

en colère

غَاضِبَاتٌ

en colère

غَاضِبَةٌ

en colère

سَاخِطُونَ

furieux

سَاخِطٌ

furieux

سَاخِطَاتٌ

furieuses

سَاخِطَةٌ

furieuse

خَجُولُونَ

timides

خَجُولٌ

timide

خَجُولَاتٌ

timides

خَجُولَةٌ

timide

مُخْرَجُونَ

gênés

مُخْرَجٌ

géné

مُخْرَجَاتٌ

gênées

مُخْرَجَةٌ

gênée

شَاكُونَ

sceptiques

شَاكٌ

sceptique

شَاكَاتٌ

sceptiques

شَاكَةٌ

sceptique

مُنْدَهِيْشُونَ مُنْدَهِيْشٌ

stupéfaits

stupéfait

مُنْدَهِيْشَاتُ مُنْدَهِيْشَةٌ

stupéfaites

stupéfaite

مُرْتَبِكُونَ

confus

مُرْتَبِكُ

confus

مُرْتَبِكَاتُ

confuses

مُرْتَبِكَةٌ

confuse

مَصْدُومٌ مَصْدُومُونَ

choqués

choqué

مَصْدُومَةٌ مَصْدُومَاتٌ

choquées

choquée

قَلِقُونَ

inquiets

قَلِيقٌ

inquiet

قَلِقَاتٌ

inquiètes

قَلِيقَةٌ

inquiète

مَهْمُومُونَ

anxieux

مَهْمُومٌ

anxieux

مَهْمُومَاتٌ

anxieuses

مَهْمُومَةٌ

anxieuse

خَائِفُونَ

effrayés

خَائِفٌ

effrayé

خَائِفَاتٌ

effrayées

خَائِفَةٌ

effrayée

مُتَعَبُونَ

fatigués

مُتَعَبٌ

fatigué

مُتَعَبَاتُ

fatiguées

مُتَعَبَةٌ

fatiguée

مُرْهَقُونَ

épuisés

مُرْهَقٌ

épuisé

مُرْهَقَاتُ

épuisées

مُرْهَقَةٌ

épuisée

مَرَضِيّ

malades

مَرِيضٌ

malade

مَرِيضَاتٌ

malades

مَرِيضَةٌ

malade

هَادِيُونَ

calmes

هَادِيٌ

calme

هَادِيَاتٌ

calmes

هَادِيَةٌ

calme